

فَأَسْنَدَ الْمَلِكُ إِلَيْهِ وَكَانَ مِنْ تَخْلِيهِ عَنِ الْمَلِكِ مَا اشْتَهَرَ وَعَلَى قَبْرِ  
 إِبْرَاهِيمَ بْنِ آدْهَمَ زَاوِيَةٌ حَسَنَةٌ فِيهَا بَرَكَةٌ مَاءٌ وَبِهَا الطَّعَامُ  
 لِلصَّادِرِ وَالْوَارِدِ وَخَادِمُهَا إِبْرَاهِيمُ الْجَحِي مِنْ كِبَارِ الصَّالِحِينَ  
 وَالنَّاسُ يَقْصِدُونَ هَذِهِ الزَّاوِيَةَ لَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ مِنْ  
 سَائِرِ أَقْطَارِ الشَّامِ وَيَقِيمُونَ بِهَا ثَلَاثًا وَيَقُومُ بِهَا خَارِجَ الْمَدِينَةِ  
 سُوقٌ عَظِيمٌ فِيهِ مِنْ كُلِّ شَيْءٍ وَيَقْدَمُ الْفُقَرَاءُ الْمُتَجَرِّدُونَ مِنْ  
 الْإِذَاقِ بِحُضُورِ هَذَا الْمَوْسِمِ وَكُلٌّ مَنْ يَأْتِي مِنَ الزَّوَارِ لِهَذِهِ التَّرْبَةِ  
 يُعْطَى لِخَادِمِهَا شَمْعَةٌ فَيَجْتَمِعُ مِنْ ذَلِكَ قَنَاطِيرٌ كَثِيرَةٌ وَأَكْثَرُ  
 أَهْلِ هَذِهِ السَّوَاكِلِ هُمُ الطَّايِفَةُ النَّصِيرِيَّةُ الَّذِينَ يَعْتَقِدُونَ  
 أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ إِلَاهٌ وَهُمْ لَا يَصَلُّونَ وَلَا يَتَطَهَّرُونَ وَلَا

n'avait pas de garçons, il lui transmit le royaume. Il arriva alors qu'Ibrâhîm renonça au gouvernement, comme cela est bien connu.

Près du tombeau d'Ibrâhîm, fils d'Adhem, il existe une belle zâouïah, dans laquelle on voit un bassin d'eau, et qui fournit à manger à tous les visiteurs. Son desservant est Ibrâhîm eldjomahy (ou el'adjémy), un des hommes pieux les plus notables. On se rend à cette zâouïah de tous les côtés de la Syrie, la nuit du 14 au 15 du mois de cha'bân, et l'on y reste l'espace de trois jours. Il existe pour cela, en dehors de la ville, un grand marché où l'on trouve tout ce dont on a besoin. Les fakîrs, qui font profession du célibat, viennent de tous les endroits pour assister à cette solennité; et toute personne qui visite le sépulcre d'Ibrâhîm donne au desservant une bougie; celui-ci en ramasse, de cette manière, beaucoup de quintaux.

La plupart des habitants de ces parages appartiennent à la population appelée Ennoçairiyah, qui croit qu'Aly, fils d'Abou Thâlib est un Dieu. Ils ne prient point, ne se purifient,